# தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

## துன்முகி, தை 10, திருவள்ளுவர் ஆண்டு—2048

## 2017 ஜனவரி 23, திங்கட்கிழமை

*சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர்* **திரு. ப. தனபால்** *அவர்கள் தலைமையில் பிற்பகல் 5–00 மணியளவில் பேரவை கூடியது.*

**[குறிப்பு:** *ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப்பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.]*

## 1. அரசினர் சட்டமுன்வடிவு (அறிமுகம் செய்தல்)

### விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டமுன்வடிவு, 2017

**திரு. துரைமுருகன்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,* Point of Order.

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *திரு. துரைமுருகன், சொல்லுங்கள்.*

**திரு. துரைமுருகன்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்களுடைய மேலான கவனத்திற்கு ஒரு முக்கிய பிரச்சினையைக் கொண்டு வருகிறேன். ***

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *இருங்கள், இருங்கள்.*

**திரு. துரைமுருகன்:** *நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்.*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *கொஞ்சம் இருங்கள். (குறுக்கீடுகள்) ஒரு நிமிடம் உட்காருங்கள். (குறுக்கீடுகள்) இல்லை. மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் நான் அன்போடு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், அவசர முக்கியத்துவம் கருதித்தான், மாணவர்களிடையே இருக்கிற பிரச்சினைகளை ஒழுங்குபடுத்துவதற்காகத்தான், இந்த அவசரச்*

---

** *மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.*

சட்டத்திற்கு மாற்றாக இந்தச் சட்டமுன்வடிவை இன்றைக்கு அறிமுகம் செய்து நிறைவேற்றுவதற்காகத்தான், தமிழ்நாட்டிலே அமைதியான சூழ்நிலையை நீட்டிக்கத்தான் (மேசையைத் தட்டும் ஒலி) நாம் இப்போது இந்தச் சட்டமுன்வடிவை இங்கே நிறைவேற்றுவதற்குக் கூடியிருக்கிறோம். இந்த நேரத்திலே பிரச்சினைகளை மேற்கொண்டு வளர்ப்பதுபோன்ற விவரங்களை அருள்கூர்ந்து இங்கே இருக்கின்ற மாண்புமிகு உறுப்பினர்கள் யாரும் பேச வேண்டாம். பேசுகின்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும், இன்றைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் இந்தச் சட்டமுன்வடிவு குறித்தும், அதிலுள்ள திருத்தங்கள் குறித்தும் மட்டும் பேசி ஒத்துழைக்கும்படி நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மற்ற எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும். . . (குறுக்கீடுகள்) திரு. ஜெ. அன்பழகன், நீங்கள் என்னுடைய அறையில் வந்து கேட்டபொழுது, உங்களுடைய பிரச்சினைகளுக்கு நான் பதில் சொல்லிவிட்டேன். அருள்கூர்ந்து அதைப்பற்றிப் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். (குறுக்கீடுகள்)

மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய வேண்டுகோளாகச் சொல்கிறேன். இதுகுறித்து வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில், வேறு பிரச்சினைகள் வரும்போது நீங்கள் எழுப்பினால்கூட நான் அனுமதி அளிப்பேன். (குறுக்கீடுகள்) இன்றைக்கு இந்தச் சட்டமுன்வடிவு—ஓர் அவசர முடிவெடுக்கப்பட்டு, மக்களிடையே அமைதியான சூழ்நிலையை நீட்டிப்பதற்காகத்தான் கொண்டு வரப்படவுள்ளது. இன்றைக்குக் காலையிலே நடைபெற்ற Business Advisory Committee கூட்டத்திலேயே உங்களிடம் கேட்டுக்கொண்டேன். (குறுக்கீடுகள்) இப்போது raise பண்ணினால் மேற்கொண்டு பிரச்சினைதானே! (குறுக்கீடுகள்) மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்.

**திரு. மு.க. ஸ்டாலின்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காலையிலே அவை முடிந்ததற்குப்பிறகு அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், ‘மாலை 5 மணியளவிலே அவசரச் சட்டத்திற்கு மாற்றாக சட்டமுன்வடிவு கொண்டுவரப் போகிறோம். எனவே மாலை 5 மணிக்கு அவையை நடத்தலாமா’ என்று மாண்புமிகு முதல்வர் அவர்களும், அலுவல் ஆய்வுக் குழுவில் இருப்பவர்களும், நீங்களும் கேட்டீர்கள். நாங்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டோம். அதில் எந்த மாறுபாடும் கிடையாது; வேறுபாடும் கிடையாது. **

** மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.

*2017 ஜனவரி 23]*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** இல்லை. (குறுக்கீடுகள்) எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இந்தச் சட்டமுன்வடிவு சம்பந்தமாகப் பேசுவதாக இருந்தால் பரவாயில்லை. அவர் பேசிய மற்றவை எதுவும் அவைக் குறிப்பிற்கு வராது. (குறுக்கீடு) இல்லை, வேண்டாம். ஓர் அமைதியான சூழ்நிலையை நீட்டிக்கத்தான். . . (குறுக்கீடு) இல்லை, உட்காருங்கள். நாம் இருக்கிற சூழ்நிலையை அமைதிப்படுத்துகிற விதத்திலே. . . (குறுக்கீடு) நீங்கள் இதுகுறித்துத்தான் பேசுவீர்கள் என்றுதான் நீங்கள் பேச அனுமதி கேட்டவுடன், நான் அனுமதி கொடுத்தேன். ஆனால், பிரச்சினையை மேற்கொண்டு வளர்க்கிற வகையில் வார்த்தைகள் வருகின்ற காரணத்தினால் அதுகுறித்துப் பேச நான் அனுமதிக்கவில்லை. (குறுக்கீடுகள்) தயவுசெய்து உட்காருங்கள். (குறுக்கீடுகள்) இல்லை, பிறகு நான் allow பண்ணுகிறேன். (குறுக்கீடுகள்) உட்காருங்கள். (குறுக்கீடுகள்) அதுகுறித்துப் பேச வேண்டாம். (குறுக்கீடுகள்) எதிர்க்கட்சித் துணைத் தலைவர், நீங்கள் அனுபவம் வாய்ந்த உறுப்பினர். எவ்வளவோ பிரச்சினைகளைப் பார்த்திருக்கிறீர்கள். அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இன்றைய சூழ்நிலைக்கு நீங்கள் எழுப்புகிற பிரச்சினை சரியாக வராது. ஆகவே, தயவுசெய்து இந்தச் சட்டமுன்வடிவினை நிறைவேற்றிட ஒத்துழைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (குறுக்கீடுகள்) உட்காருங்கள். அரசினர் சட்டமுன்வடிவு (அறிமுகம் செய்தல்.) 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டமுன்வடிவு. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

பிற்பகல் 5–05

**மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உலகளாவிய பத்து கோடி தமிழர்களை தாயாக அரவணைத்துக் காத்த, அன்புக் கேடயம், தமிழ் மொழி. . . . (மேசையைத் தட்டும் ஒலி) (குறுக்கீடுகள்)

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** என்ன இது? திரு. பெரியகருப்பன், இன்று கொஞ்சம் அமைதியாக இருங்கள். தயவுசெய்து அமைதியாக இருங்கள். (குறுக்கீடு) கொஞ்சம் அமைதியாக இருங்கள்.

**மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** தமிழ் மண், தமிழ் இனம் இம்மூன்றையும் ஓர் அணுகூட விட்டுத் தந்திடாத உரிமைப் போர் வாள். (மேசையைத் தட்டும் ஒலி) தன் வாழ்வையே அர்ப்பணித்து தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டு எடுத்த. . (குறுக்கீடுகள்)

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *இல்லை, இல்லை.*

**மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** *தமிழகத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்த. . . (குறுக்கீடுகள்)*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *உட்காருங்கள், உட்காருங்கள்.*

**மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** *தன்னிகரில்லாத் தனிப்பெருந்தலைவர். . . (குறுக்கீடுகள்)*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *உட்காருங்கள், உட்காருங்கள்.*

**மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** *மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிநின்று. . . (குறுக்கீடுகள்)*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *உட்காருங்கள், உட்காருங்கள். தயவுசெய்து உட்காருங்கள்.*

**மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** *ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கும் வகையில் 21–1–2017 அன்று பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்திற்கு மாற்றாக. . . (குறுக்கீடுகள்)*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *பரவாயில்லை, உட்காருங்கள். வாய்ப்புத் தருகிறேன். நீங்கள் உட்காருங்கள். சட்டமுன்வடிவை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, நான்கு வார்த்தைகள் முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களைப் பற்றிப் பேசுகிறார். அதில் என்ன இருக்கிறது?*

**மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

*“2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டமுன்வடிவைப் பேரவைமுன் அறிமுகம் செய்ய அனுமதியளிக்க வேண்டும்”*

*எனக் கோருகிறேன்.*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.*

*ஏற்போர் ‘ஆம்’ என்க. (ஆம்)*

*மறுப்போர் ‘இல்லை’ என்க.*

*மறுப்போரே இல்லை என்று கருதுகிறேன்.*

*மறுப்போரே இல்லை, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. (மேசையைத் தட்டும் ஒலி)*

*மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.*

*2017 ஜனவரி 23]*

**மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இச்சட்டமுன்வடிவைப் பேரவைமுன் அறிமுகம் செய்கிறேன். (குறுக்கீடுகள்)*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *அமைதியாக இருங்கள். நீங்கள் உட்காருங்கள். கொஞ்சம் அமைதியாக இருங்கள். (குறுக்கீடுகள்) அனைவரும் அமைதியாக இருங்கள்.*

## 2. அரசினர் தீர்மானம்

### விதிகள் 30, 130 மற்றும் 132 ஆகியவற்றைத் தளர்த்துதல்

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *அரசினர் தீர்மானம். பேரவை விதிகள் 30, 130 மற்றும் 132 ஆகியவற்றைத் தளர்த்துதல். மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் பேரவை முன்னவர் அவர்கள்.*

**மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. . . (குறுக்கீடுகள்)*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *அதெல்லாம் ஒன்றும் வராது. அமைதியாக இருங்கள்.*

**மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

*“சட்டமன்றப் பேரவை விதிகள் 30, 130 மற்றும் 132 ஆகியவற்றைத் தளர்த்தி, பேரவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 1/2017) இன்றே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பெற வேண்டும்”*

*என்னும் தீர்மானத்தை மொழிகிறேன்.*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் பேரவை முன்னவர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.*